



வெலிபல் பினான்ஸ்

2022 செப்டம்பர் 30இல் முடிவடைந்த 6 மாதத்திற்கான காலப்பகுதிக்கான முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாது)

	நிறுவனம்			குழு		
	01/04/2022 இலிருந்து 30/09/2022 வரை	01/04/2021 இலிருந்து 30/09/2021 வரை	மாற்றம் %	01/04/2022 இலிருந்து 30/09/2022 வரை	01/04/2021 இலிருந்து 30/09/2021 வரை	மாற்றம் %
வருமான அறிக்கை ரூபா மில்லியனில்						
வட்டி வருமானம்	6,870	4,549	51.0	6,870	4,549	51.0
வட்டிச் செலவு	(4,737)	(1,853)	155.7	(4,737)	(1,853)	155.7
தேறிய வட்டி வருமானம்	2,133	2,696	(20.9)	2,133	2,696	(20.9)
வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	(0)	0	(133.3)	(0)	0	(133.3)
ஏனைய வருமானம்	537	872	(38.4)	533	872	(38.9)
தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)	(1,404)	(1,106)	27.0	(1,406)	(1,107)	27.0
பெறுமதி இழப்பு	(211)	(311)	(32.1)	(211)	(311)	(32.1)
வரிக்குமுன்னரான இலாபம்	1,055	2,151	(51.0)	1,049	2,150	(51.2)
வரிகள்	(431)	(850)	(49.2)	(431)	(850)	(49.2)
வரிக்குப் பின்னரான இலாபம்	624	1,301	(52.0)	618	1,301	(52.5)

	நிறுவனம்			குழு		
	30/09/2022 இல் உள்ளவாறு	30/09/2021 இல் உள்ளவாறு	மாற்றம் %	30/09/2022 இல் உள்ளவாறு	30/09/2021 இல் உள்ளவாறு	மாற்றம் %
நிதி நிலைமை அறிக்கை ரூபா மில்லியனில்						
சொத்துக்கள்						
காசு மற்றும் வங்கி மீதிகள்	4,809	6,903	(30.3)	4,818	6,935	(30.5)
அரசு பிணையங்கள்	3,432	-	100.0	3,432	-	100.0
தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை	3	11	(71.6)	-	-	-
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	64,020	54,947	16.5	64,020	54,947	16.5
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	2	2	(21.1)	2	2	(21.1)
முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் உண்மைச் சொத்துக்கள்	1,180	1,100	7.2	-	-	-
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	775	622	24.5	3,546	2,447	44.9
ஏனைய சொத்துக்கள்	1,251	1,993	(37.3)	1,350	2,154	(37.3)
மொத்தச் சொத்துக்கள்	75,472	65,578	15.1	77,168	66,485	16.1
பொறுப்புக்கள்						
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	18,167	18,952	(4.1)	19,878	19,851	0.1
தொடர்பான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை	-	-	-	-	-	-
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	41,645	35,065	18.8	41,645	35,065	18.8
ஏனைய கடன்பாடுகள்	4,100	712	476.2	4,100	712	476.2
ஏனைய பொறுப்புக்கள்	1,191	1,714	(30.5)	1,194	1,725	(30.8)
மொத்தப் பொறுப்புக்கள்	65,103	56,442	15.3	66,817	57,352	16.5
பங்குரிமை மூலதனம்						
கூறப்பட்ட மூலதனம்	1,326	1,326	-	1,326	1,326	-
நியதி ஒதுக்கு நிதியம்	1,731	1,814	(4.6)	1,731	1,814	(4.6)
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	7,134	5,857	21.8	7,055	5,853	20.5
ஏனைய ஒதுக்குகள்	178	139	28.1	239	139	71.5
மொத்த பங்குரிமை மூலதனம்	10,369	9,136	13.5	10,351	9,133	13.3
மொத்தப் பொறுப்புக்கள் மற்றும் பங்குரிமை மூலதனம்	75,472	65,578	15.1	77,168	66,485	16.1
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூ.)	44.04	38.80	13.5	43.96	38.79	13.3

Credit Rating : BBB+ Stable Outlook : ICRA Lanka

இல.310, காலி வீதி, கொழும்பு 3. தொ: 0117 480 480

www.vallibelfinance.com



வெலிபல் பினான்ஸ்

	நிறுவனம்		நிறுவனம்	
	30/09/2022 இல் உள்ளவாறு	30/09/2021 இல் உள்ளவாறு	30/09/2022 இல் உள்ளவாறு	30/09/2021 இல் உள்ளவாறு
தேறிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள் (ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடலுக்கு அமைவாக)				
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)				
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	12.91%	8.50%	11.90%	7.00%
மொத்த மூலதன போதுமை விகிதம்	18.52%	12.50%	13.00%	11.00%
வைப்பு பெறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	30.23%	10.00%	22.68%	10.00%
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)				
மொத்தச் செயற்படாக் கடன்களின் விகிதம்	7.89%*		5.51%	
தேறிய செயற்படாக் கடன்களின் விகிதம்	3.13%*		0.83%	
மைய மூலதன விகிதத்திற்கான தேறிய செயற்படாக் கடன்களின் விகிதம்	24.28%		6.99%	
ஒதுக்கு பாதுகாப்பு விகிதம்	60.30%		84.90%	
இலாபத்தன்மை (%)				
தேறிய வட்டி இலாபம்	6.95%		9.27%	
சொத்துக்கள் மீதான வருவாய்	2.79%		6.56%	
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்	12.04%		28.49%	
வருமானத்திற்கான செலவு விகிதம்	52.60%		31.00%	
திரவத்தன்மை (%)				
தேவையான திரவச் சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100மு)	156.43%		181.25%	
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	11.01%		11.79%	
விஞ்ஞாபனத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை	56		49	
வெளிவாரி கொடுகடன் தரமிடல்	BBB+ (Stable)		BBB+ (Stable)	

செப்டம்பர் 30, 2022 மற்றும் 2021 இல் முடிவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட டெபாசிட்கள் ,கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதலுக்கு நிறுவனத்திற்கு எந்தவித ஒழுங்குமுறை அபராதங்கள் அல்லது ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் இல்லை.

*இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க உத்தரவின்படி 01.04.2022 முதல் நடைமுறைக்கு வரும் கடன் வசதிகளின் வகைப்பாடு மற்றும் அளவிடு

உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள வெலிபல் .பினான்ஸ் பீ.எல்.சீ.யின் இன் பிரதான நிறைவேற்று அலுவலராக, நிதிக் கட்டுப்பாட்டாளராக மற்றும் இணங்குவிப்பு அலுவலராகவுள்ள நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

(அ) மேற்குறிப்பிட்ட கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

(ஒப்பம்)

எஸ்.பி. ரண்குமரவ

முகாமைப் பணிப்பாளர்

(ஒப்பம்)

கே.டி. மேனக சமீர்

பிரதான உதவிப் பொது முகாமையாளர் நிதி மற்றும் நிர்வாகம்

திகதி 2022 னவம்பர் 14

(ஒப்பம்)

எஸ்.எஸ். வீரபாகு

நிறைவேற்றும் பணிப்பாளர்

(ஒப்பம்)

டி.டி. விஜயதிலக

இணங்குவிப்பு அலுவலர்